

١٤

١٤

وَالَّذِينَ هُمْ لَا مُنْتَهِيهِمْ وَعَهْدِهِمْ رُعُونَ ﴿٣﴾ وَالَّذِينَ هُمْ
 يُشَهِّدُونَ تِهْمَةَ قَائِمُونَ ﴿٣﴾ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ
 يُحَافِظُونَ ﴿٣﴾ أَوْ لِلَّئِكَ فِي جَنَّتِ مُكَرْمُونَ ﴿٣﴾ فَهَالِ الَّذِينَ
 كَفَرُوا بِكَلَّكَ مُهْطِعِينَ ﴿٣﴾ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَاءِ
 عِزِيزِينَ ﴿٣﴾ أَيَطْمَعُ كُلُّ امْرِيٌّ مِنْهُمْ أَنْ يُدْخِلَ جَنَّةَ
 نَعِيمٍ ﴿٣﴾ كَلَّا إِنَّا خَلَقْنَاهُمْ مِمَّا يَعْلَمُونَ ﴿٣﴾ فَلَا أُقْسِمُ
 بِرَبِّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ إِنَّ الْقَدِيرُونَ ﴿٣﴾ عَلَى أَنْ تُبَدِّلَ
 خَيْرًا مِنْهُمْ وَمَا نَحْنُ بِمُسْبُوقِينَ ﴿٣﴾ فَذَرْهُمْ يَخْوُضُوا
 وَيَلْعَبُوا حَتَّى يُلْقَوْا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ ﴿٣﴾ يَوْمَ يَخْرُجُونَ
 مِنَ الْأَجْدَاثِ سَرَاجًا كَانُوهُمْ إِلَى نُصُبٍ يُوْفِضُونَ ﴿٣﴾ خَاسِعَةً
 أَبْصَارُهُمْ تَرَهَقُهُمْ ذَلَّةً ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ ﴿٣﴾

وَرَأَةً وَلَكَيْتَهُمْ بَلَى نَتَّابِعَهُمْ كَمْ يَأْتُونَ
 سِنْ بَرْجَرْ وَهُنَّ عَشْرُونَ كَمْ يَأْتُونَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمَهُ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ
 يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ ○ قَالَ يَقُولُ إِنِّي لَكُمْ بَنِي مُهَاجِرٌ لَا

32. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதியையும் பேணிக் கொள்கின்றவர்கள்.

33. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.

34. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின் மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய முறைகளைப் பேணிப்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

35. (மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய) அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப் படுத்தப்படுவர்கள்.

36. (நபியே!) நிராகரிப்போருக்குள்ள நேர்ந்தது? (அவர்கள்) உம்மைச்சுற்றி ஓடி வருகின்றனர்!

37. வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டங் கூட்டமாக (ஓடி வருகின்றனர்).

38. அவர்களில் ஒவ்வொருமனிதனும் அருட்கொடையுடைய சுவனத்தில் பிரவேசிக்கப்படுவதை ஆசிக்கின்றானா?

39. அது ஒருபோதுமில்லை! நிச்சயமாக நாம், அவர்கள் அறிந்திருப்பதிலீருந்தே அவர்களைப் படைத்திருக்கின்றோம்.

40. கிழக்குத் திசைகள், இன்னும், மேற்குத் திசைகளின் இரட்சகன்மீது நான் சத்தியம் செய்கிறேன்; நிச்சயமாக நாம் (நம் இஷ்டப்படிச் செய்ய) ஆற்றலுடையோர். (அதாவது)

41. அவர்களைவிட மிகச் சிறந்தவர்களை (அவர்களுக்குப் பகரமாக) மாற்றி விடுவதின் மீது (ஆற்றலுடையோராவோம்! இதில்) நாம் தோற்கடிக்கப்படுவோர் அல்லவர்.

42. (ஆகவே, நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை வீண்காரியங்களில் மூழ் கிழும், விளையாடிக் கொண்டுமிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவிடுவிராக!

43. (இணைவைப்போர்) நடப்பட்டவைகளான சிலைகளின் பால் விரைந்து செல்பவர்களைப்போன்று மன்னைறகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறிவரும் நாள்.

44. அவர்களுடைய பார்வை கீழ் நோக்கியவையாக (இருக்கும் நிலையில்) இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்; (நபியே!) அது, அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அத்தகைய நாளாகும்.

அத்தியாயம் : 71

நூல்

சுவனங்கள் : 28 மக்கீ ருக்ஷிகள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. நிச்சயமாக, நாம் நூலை அவருடைய சமூகத்தவரின்பால், "துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்ச மூட்டி எச்சரிக்கை செய்விராக!" என்று (தூதராக) நாம் அனுப்பிவைத்தோம்.

2. "என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று (அவர்களிடம்) கூறினார்.

أَنْ أَعْبُدُ وَاللَّهُ وَأَنْقُوْهُ وَأَطِيعُوْنِ ۝ يَغْفِرُ لَكُمْ مِنْ
 ذُنُوبِكُمْ وَيُؤْخِرُكُمْ إِلَى أَجَلٍ مُسْتَحْيٍ إِنَّ أَجَلَ اللَّهِ
 إِذَا جَاءَ لَا يُؤْخِرُهُ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۝ قَالَ رَبِّي إِنِّي
 دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا ۝ فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا
 فِرَارًا ۝ وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُواْ أَصَابِعَهُمْ
 فِي أَذْانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصْرَرُواْ وَاسْتَكْبَرُواْ
 اسْتِكْبَارًا ۝ ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جَهَارًا ۝ ثُمَّ إِنِّي أَعْلَمُ
 لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ أُسْرَارًا ۝ فَقُلْتُ اسْتَغْفِرُ وَارْتَكَبُ
 إِنَّهُ كَانَ غَفَارًا ۝ يُرِسِّلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدَارًا ۝
 وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلُ لَكُمْ جَنَاحٍ
 وَيَجْعَلُ لَكُمْ آنْهَرًا ۝ مَا لَكُمْ لَا تَرْجُونَ بِلَهِ وَقَارًا ۝
 وَقَدْ خَلَقْتُمْ أَطْوَارًا ۝ أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ
 سَبْعَ سَمَوَاتٍ طَبَاقًا ۝ وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا
 وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ۝ وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ
 الْأَرْضِ بَنَاتًا ۝ ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا ۝

3. "அல்லாஹ் வை(அவன் ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள்; இன்னும், அவனை நீங்கள் பயந்துகொள்ளுங்கள்; எனக்கும் நீங்கள் கீழ்ப்படிந்துநடங்கள்."

4. "(அவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான்; இன்னும், குறிப்பிடப்பட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாகவாழவிட்டு)ப்பிற்படுத்திவைப்பான்; நிச்சயமாக அல்லாஹ் வடைய தவணை— அது வந்துவிடுமானால் அது பிற்படுத்தப்படமாட்டாது; (இதனை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்;" (என்றும் கூறினார்)

5. (அவர் நீண்ட காலம் ஏத்துவப் பிரச்சாரம் செய்தும் 'அவரைப் புறக்கணித்துவிடவே.)" என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை(உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத்தேன்" என்று கூறினார்.

6. "அப்போது என்னுடைய அழைப்பு, அவர்களுக்கு வெருண்டோடுவதையே அன்றி,(வேறொன்றையும்) அதிகப்படுத்தவில்லை.

7. மேலும், நிச்சயமாக நான்—"அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பதற்காக(உன்பால்) நான் அவர்களை அழைத்த பொழுதெல்லாம் (அதைக்கேட்காதிருக்க) தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை விட்டுக்கொண்டார்கள்; (என்னைப் பார்க்காதிருக்க) தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்களின் முகங்களை மூடிக்கொண்டு மிருந்தனர்; மேலும், (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தனர்; பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்.

8. "பின்னும் நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமாக அழைத்தேன்."

9. "பின்னும் நிச்சயமாக நான் அவர்களுக்கு(அழைப்பை) பகிரங்கப்படுத்தினேன்; அவர்களுக்கு(எனது பிரச்சாரத்தை) மறைமுகமாக மறைத்தும் செய்தேன்.

10. ஆகவே, (முந்திய உங்கள் பாவங்களுக்காக) "உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத்தேடுங்கள்; நிச்சயமாக அவன்மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்" என்றும் கூறினேன்.

11. "(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்."

12. "செல்வங்களையும், ஆண்மக்களையும் (கொடுப்பது) கொண்டு, உங்களுக்கு உதவிபுரிவான்; உங்களுக்காகத் தோட்டங்களையும் ஆக்குவான்; உங்களுக்காக ஆருகளையும்(அவற்றில்) ஆக்குவான்."

13. "அல்லாஹ் வின் மகத் துவத்தை நீங்கள் அறிந்து(அவனைப்பயந்து) கொள்ளாமலிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது?"

14. பல நிலைகளிலும் உங்களை அவன் நிச்சயமாகப் படைத்தான்.

15. "ஏழ் வானங்களை, அடுக்கடுக்காக அல்லாஹ் எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?"

16. "இன்னும், அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான்."

17. மேலும், "அல்லாஹ் உங்களை(ப்புற் பூண்டுகளைப் போல்) பூமியின் மன்னினிலிருந்து உற்பத்தி செய்வதாக உற்பத்தி செய்தான்."

18. "பின்னர் அதில் உங்களை(மரணிக்கச்செய்து) அவன் மீளவைப்பான்; மேலும், (அதிலிருந்தே) உங்களை வெளிப்படுத்துவதாக அவன் வெளிப்படுத்துவான்."

وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ سَاطًا^{١٩} لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا
 فِي جَاجَةٍ^{٢٠} قَالَ نُوحٌ رَبِّ إِنَّهُمْ عَصُونِي وَاتَّبَعُوا مَنْ لَوْ
 يَرِدُهُ مَالُهُ وَوَلَدُهُ إِلَّا خَسَارًا^{٢١} وَمَكْرُوْمَكْرًا كُبَارًا^{٢٢} وَ
 قَالُوا لَاتَذْرُنَّ إِلَيْهَا كُمْ وَلَا تَذْرُنَّ وَدَدًا وَلَا سُوَاعًا وَ
 لَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا^{٢٣} وَقَدْ أَضَلُوا كَثِيرًا وَلَا
 تَزِدُ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا^{٢٤} مِمَّا خَطِئُتِهِمْ أَغْرِقُوْفَادِخُلُوا
 نَارًا وَفَلَمْ يَجِدُوا هُمْ مِنْ دُونِ اللَّهِ أَنْصَارًا^{٢٥} وَ
 قَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكُفَّارِينَ دَيَارًا^{٢٦}
 إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضْلِلُوا عِبَادَكَ وَلَا يَلِدُو وَلَا فَاجِرًا
 كُفَّارًا^{٢٧} رَبِّ اغْفِرْ لِي وَلَوَالدَّيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِي
 مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدُ الظَّالِمِينَ
 إِلَّا بَارًا^{٢٨}

وَرَأَى الْمُكَفَّرِينَ هُمْ أَعْجَمُ وَإِنَّهُمْ لَكُونُوا
مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا سَمِعَتْنَا قُرْآنًا عَجَيْلًا

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

قُلْ أُوْحِيَ إِلَيَّ أَنَّهُ أَسْمَعَ نَفْرًا مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَيْلًا

١٩
٢٠
٢١
٢٢
٢٣
٢٤
٢٥
٢٦
٢٧
٢٨

فِي
قُرْآن

19. "அன்றியும் அல்லாஹ் உங்களுக்குப் பூமியை விரிப்பாக ஆக்கினான்."
20. "அதில் உள்ளவிரிவான பாதைகளில் நீங்கள் செல்லும் பொருட்டு" (என்றெல்லாம் தன் சமூகத்தாரிடம் கூறினார்)
21. (பின்னும்) நூஹ் கூறினார்: "என் இரட்சகனே! நிச்சயமாக அவர்கள் என(து கட்டளை) க்கு மாறு செய்து விட்டனர்; அன்றியும், எவருக்கு அவருடைய செல்வமும், அவருடைய மக்களும் நஷ்டத்தைத்தவிர வேறு எதையும் அதிகப் படுத்தவில்லையோ, அவர்கள் பின்பற்றினர்."
22. "மேலும், மிகப்பெரிய சூழ்சியாக அவர்கள் சூழ்சி செய்தனர்."
23. "மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்; வத்து, ஸ்வாஹ், எகஸ், யஜாக், நஸர் (ஆகிய விக்கிரகங்) களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் கூறினார்கள்.
24. "நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்தும் விட்டனர்; (ஆகவே, என் இரட்சகனே!) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டைத்தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே" (என்றும் பிரார்த்தித்தார்)
25. ஆகவே அவர்களுடைய பாவங்களின் காரணமாக (பெரு வெள்ளத்தில்) அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, (பின்னர்) நரகத்திலும் புகுத்தப்பட்டனர்; அல்லாஹ் வைத்தவிர அவர்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
26. இன்னும், நூஹ் கூறினார்: "என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் நீ விட்டுவைக்காதே!"
27. "நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைத்தால், உன்னுடைய (மற்ற) அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; நிராகரிக்கின்ற பாவியைத்தவிர (வேறு நல்லவர் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்கவுமாட்டார்கள்" (என்றும்).
28. "என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும், விசவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையே தவிர (வேறு எதையும்) நீ அதிகப்படுத்தாதிருப்பாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்)

அத்தியாயம் : 72

அல் ஜின் – ஜின்கள்

வசனங்கள் : 28 மக்கீ ருகூங்கள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ் வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (நபியே) நீர் கூறுவீராக: "நிச்சயமாக ஜின்களில் சிலநபர்கள், (இவ்வேதத்தைச்) செவியுற்றனர்; பிறகு (தங்கள் இனத்தாரிடம் சென்று) "நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான குர் ஆணை செவியுற்றோம் என்று கூறினார்கள்" என வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது".